



(எட்டாவது பாராளுமன்றம் - முதலாவது கூட்டத்தொடர்)

இல. 214.]

பாராளுமன்றம்

ஒழுங்குப் பத்திரம்

2017 நவம்பர் 16 வியாழக்கிழமை, மு.ப. 9.30 மணிக்கு

வாய்மூல விடைக்கான வினாக்கள்

1.

589/ '16

கௌரவ புத்திக்க பத்திரண,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) இலங்கையின் வன ஒதுக்கங்களினுள் நடாத்தப்படும் ஹோட்டல் தொழில்களுடன் தொடர்புடைய தனியார் நிறுவனங்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
- (ii) மேற்படி தொழில்முயற்சிகளுக்கு வன பரிபாலனத் திணைக்களத்தினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதா என்பதையும்;
- அவர் குறிப்பிடுவாரா?
- (ஆ) (i) மேற்படி நிறுவனங்களினால் வனங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றி நிதமும் பரிசோதிக்கப்படுகின்றதா என்பதையும்;
- (ii) ஆமெனின், அது எந்த விதத்தில் என்பதையும்;
- (iii) மேற்படி (i) மற்றும் (ii) தொடர்பாக செயற்பாடுகளின்போது வனங்களின் அழிவுக்கு ஏதுவாகும் வகையில் செயலாற்றுகின்ற நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
- (iv) ஆமெனின், அந்நிறுவனங்கள் மற்றும் வழங்கப்பட்ட தண்டனைகள் தனித்தனியே யாவை என்பதையும்;
- அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

2.

1226/ '16

கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள தொல்பொருளியல் ரீதியில் பெறுமதிமிக்க இடங்களின் எண்ணிக்கை யாது;
- (ii) மேற்படி இடங்களில் தற்போது பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்ற இடங்கள் யாவை;
- (iii) இதற்காக 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட பணத்தொகை வெவ்வேறாக எவ்வளவு;
- (iv) எல்.ரீ.ரீ.ஈ. பயங்கரவாதிகளால் அழிக்கப்பட்ட தொல்பொருளியல் ரீதியில் பெறுமதிமிக்க இடங்கள் யாவை;
- (v) மேற்படி அழிவுகள் பற்றிய மதிப்பீடொன்று செய்யப்பட்டிருப்பின், மதிப்பீட்டுப் பெறுமதி வெவ்வேறாக எவ்வளவு;
- (vi) மேற்படி அழிவுகள் தொடர்பாக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா;
- (vii) மேற்படி அனைத்தினதும் முழுமையானதோர் அறிக்கையை சமர்ப்பிப்பாரா; என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

(2)

3.

1402/ '16

கௌரவ பந்துல குணவர்தன,— ஆரம்பக் கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2016 வரவு செலவு திட்டத்தின் 169 ஆம் இலக்க முன்மொழிவின் பிரகாரம், கறுவா மற்றும் அது சார்ந்த ஆராய்ச்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட ரூபா 5 மில்லியன் நிதி ஏற்பாடு செலவிடப்பட்ட விதம் பற்றிய செலவின விபரமொன்றை சமர்ப்பிப்பாரா என்பதையும்;
- (ii) மேற்படி வரவு செலவுத்திட்ட முன்மொழிவின் பிரகாரம், 2016 ஆண்டில் அரசாங்க நிதி ஏற்பாட்டை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளின் எண்ணிக்கை, மேற்படி ஆராய்ச்சிகளை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்களின் பெயர்கள் மற்றும் இவற்றின் பெறுபேறுகள் பற்றிய அறிக்கையை சமர்ப்பிப்பாரா என்பதையும்;
- (iii) வாசனைத் திரவியங்கள் (மிளகு, கரம்பு மற்றும் சாதிக்காய்) ஏற்றுமதிக்கான செஸ் வரி நீக்கப்பட்டமையால் 2016 ஆம் ஆண்டில் ஏற்பட்ட செஸ் வரி வருமான இழப்பின் அளவு எவ்வளவென்பதையும்;
- அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

4.

1644/ '17

கௌரவ சமிந்த விஜேசிறி,— மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) பதுளை மாவட்டத்தின் ஒவ்வொரு உள்ளூராட்சி நிறுவனத்தினதும் நிலப் பரப்பு, மக்கள் தொகை, கிராம அலுவலர் பிரிவுகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
- (ii) உள்ளூராட்சி நிறுவனமொன்றின் நிலப்பரப்பு பாரியதாகக் காணப்படுதல் மற்றும் மக்கள் தொகை அதிகரித்துக் காணப்படுதல் ஆகிய காரணங்களின் அடிப்படையில் பதுளை மாவட்டத்தில் புதிதாக உள்ளூராட்சி நிறுவனங்களைத் தாபிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளதா என்பதையும்;
- (iii) ஆமெனில், உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய உள்ளூராட்சி நிறுவனங்கள் மற்றும் அவற்றில் உள்ளடங்குகின்ற கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனித்தனியாக யாவையென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

5.

1687/ '17

கௌரவ டக்ளஸ் தேவானந்த,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)

- (அ) (i) கிழக்கு மாகாணத்தின் 331 பாடசாலைகளில் அதிபர்கள் இல்லையென்பதையும்; பதிற்கடமையாற்றும் அதிபர்களாக 252 பேர் செயலாற்றுகின்றனரென்பதையும்;
- (ii) இந்த பதிற்கடமையாற்றும் அதிபர்களை இலங்கை அதிபர் தரத்திற்கு உள்நீர்க்குமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளனவென்பதையும்;
- (iii) பட்டிருப்பு கல்வி வலயத்தின் போரதீவுப்பற்று கோட்டத்தில் 1ஏ, பீ தரத்தைச் சேர்ந்த பாடசாலைகள் இல்லையென்பதையும்;
- (iv) அக்கோட்டத்தில் கணிதம் மற்றும் விஞ்ஞானம் ஆகிய பாடங்களை கற்பிப்பதற்கான ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றதென்பதையும்;
- அவர் அறிவாரா?

(3)

- (ஆ) (i) மேலே குறிப்பிட்டுள்ள 331 பாடசாலைகளுக்காக அதிபர்களை நியமிக்க மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் யாவை;
- (ii) பதிற்கடமையாற்றும் 252 அதிபர்களின் நிலைமை என்ன;
- (iii) போரதீவுப்பற்று கோட்டத்திற்கு 1ஏ, பீ தரத்தைச்சேர்ந்த பாடசாலையொன்றை வழங்க இயலுமா;
- (iv) கணிதம் மற்றும் விஞ்ஞானம் ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறைய நிவர்த்திசெய்ய மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் யாவை; என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

6.

1784/ '17

கௌரவ எம்.எச்.எம். சல்மான்,— நீதி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 1990 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 31 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்ததொரு காலத்தில் வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்தில் முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டத்தின் கீழ் காதி நீதிபதிகளாக நியமிக்கப்பட்டிருந்தவர்கள் யாவரென்பதையும்;
- (ii) இவர்களின் பெயர்கள் மற்றும் முகவரிகள் யாவையென்பதையும்;
- (iii) மேற்படி காதி நீதிமன்ற வலயத்தில் உள்ளடங்குகின்ற கிராம அலுவலர் பிரிவுகள் மற்றும் பிரதேச செயலாளர் பிரிவுகள் யாவையென்பதையும்;
- (iv) மேற்படி காதி நீதிமன்ற வலயங்கள் பிரகடனப்படுத்தப்பட்ட வர்த்தமானப் பத்திரிகை இலக்கங்கள் மற்றும் திகதிகளை சபையில் சமர்ப்பிப்பாரா என்பதையும்;
- அவர் குறிப்பிடுவாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

7.

1805/ '17

கௌரவ வாசுதேவ நாணாயக்கார,— போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) இலங்கை புகையிரதத் திணைக்களத்திற்குச் சொந்தமான புகையிரத என்ஜின்களில் தற்போது பயன்பாட்டுக்கு எடுக்கக் கூடியதான என்ஜின்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;
- (ii) அந்த என்ஜின்களின் வகைகள் யாவை என்பதையும்;
- அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (ஆ) (i) தற்பொழுது உலகத்தின் பல நாடுகளில் M2 மற்றும் M4 வகை என்ஜின்கள் நீண்ட காலம் ஓடிக்கொண்டிருக்கின்றன என்பதையும்;
- (ii) இலங்கை புகையிரதத் திணைக்களத்திற்குச் சொந்தமான அந்த வகையைச் சேர்ந்த 27 என்ஜின்களை பயன்பாட்டிலிருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றதென்பதையும்;
- (iii) அந்த என்ஜின்களின் உதிரிப் பாகங்கள் இறக்குமதி செய்யப்படுவதை நிறுத்துமாறு இரத்தமலான எந்திரப் பொறியியல் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதென்பதையும்;
- அவர் ஏற்றுக்கொள்வாரா?

(4)

- (இ) (i) இன்னும் பல வருடங்கள் சேவையில் ஈடுபடுத்தக் கூடியதான இந்த புகையிரத என்ஜின்களை பயன்பாட்டுக்கு உதவாததாக ஆக்கி அழிப்பதன் நோக்கம் யாது என்பதையும்;
- (ii) இதற்கு முன்னர் புகையிரத பணியாளர்களின் எதிர்ப்பை கவனத்திற்கொள்ளாது பிரான்சிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட M9 வகையைச் சேர்ந்த 09 புகையிரத என்ஜின்களில் இன்றளவில் பயன்பாட்டுக்கு எடுக்கக் கூடியதாக 03 என்ஜின்களே உள்ளதென்பதை அறிவாரா என்பதையும்;
- (iii) ஆகவே, M2 மற்றும் M4 வகை என்ஜின்களை பயன்பாட்டிலிருந்து அகற்றுவதை நிறுத்த நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
- அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (ஈ) இன்றேல், ஏன்?

8.

1860/ '17

கௌரவ எஸ்.எம். மரிக்கார்,— மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் மாநகர திட்டத்தின் (Megapolis Plan) கீழ் 2017 ஆம் ஆண்டு தொடக்கம் முன்னோக்கியுள்ள 03 ஆண்டுகள் வரையில் இரத்தமலாளை பிரதேச செயலாளர் பிரிவிற்காக திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள் யாவை என்பதையும்;
- (ii) ஏற்கனவே ஏதேனும் நிகழ்ச்சித்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாயின், அவை யாவை என்பதையும்;
- (iii) ஆரம்பிப்பதற்கு எதிர்ப்பார்க்கப்படும் நிகழ்ச்சித்திட்டங்கள் திட்டவட்டமாக ஆரம்பிக்கப்படவுள்ள திகதிகள் யாவை என்பதையும்;
- (iv) இதற்கென அரசு மற்றும் தனியார் முதலீடுகள் மேற்கொள்ளப்படுமா என்பதையும்;
- (v) ஆமெனின், அம்முதலீடுகள் தனித்தனியே யாவை என்பதையும்;
- அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (ஆ) (i) ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள அல்லது ஆரம்பிக்க எதிர்ப்பார்க்கப்படும் நிகழ்ச்சித்திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதித் தொகை எவ்வளவென்பதையும்;
- (ii) தற்சமயம் செலவிடப்பட்டுள்ள நிதித் தொகை எவ்வளவு என்பதையும்;
- (iii) இதற்காக கடன் தொகைகள் பெற்றுக்கொள்ளப்படுமா என்பதையும்;
- (iv) ஆமெனின், கடன் பெற்றுக்கொள்ளப்படும் நிறுவனங்கள் மற்றும் கடன் தொகை எவ்வளவென்பதையும்;
- (v) இன்றேல், அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டுள்ள நிதித் தொகை எவ்வளவென்பதையும்;
- அவர் இச்சபையில் மேலும் அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

9.

1956/ '17

கௌரவ கனக ஹேரத்,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) இம்முறை சிறுபோகத்தின் போது கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் செய்கை மேற்கொள்ளப்பட்ட நெற்காணிகளின் ஏக்கர் அளவு எவ்வளவென்பதையும்;
- (ii) தென் மேற்கு பருவப்பெயர்ச்சி மழை பெய்யத்தொடங்கியதும் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக மேற்கூறிய மாவட்டங்களில் அழிவடைந்த நெற்காணிகளின் ஏக்கர் அளவு வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;
- (iii) நெற் செய்கை அழிந்ததால் நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ள விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையொன்றை வழங்க நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
- (iv) ஆமெனில், அத்திகதி யாதென்பதையும்;
- அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

10.

2121/ '17

கௌரவ ஜயந்த சமரவீர,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (1)

(அ) 2015.01.09 திகதி உள்ளவாறு மற்றும் 2017.06.30 திகதி உள்ளவாறு,

- (i) யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நிறுவப்பட்டிருந்த இலங்கை தரைப்படை முகாம்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
- (ii) மேற்படி முகாம்களுக்கு இணைக்கப்பட்டு சேவையாற்றிய மொத்த உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை மற்றும் படை வீரர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
- (iii) ஒவ்வொரு முகாமினதும் பெயர், அமைந்துள்ள பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் இணைக்கப்பட்டிருந்த உத்தியோகத்தர்கள் மற்றும் படை வீரர்களின் எண்ணிக்கை தனித்தனியே யாதென்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) 2015.01.09 ஆம் திகதி தொடக்கம் 2017.06.30 ஆம் திகதி வரையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில்,

- (i) அகற்றப்பட்டுள்ள தரைப்படை முகாம்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
- (ii) தரைப்படை முகாம்களிலிருந்து அகற்றப்பட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் படை வீரர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

அவர் குறிப்பிடுவாரா?

(இ) யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து தரைப்படை முகாம்களையும் மற்றும் இவற்றில் பணியாற்றிய உத்தியோகத்தர்கள் மற்றும் படைவீரர்களையும் அகற்றுவதானது தேசிய பாதுகாப்பில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாமென்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

11.

2125/ '17

கௌரவ இ. சாள்ஸ் நிர்மலநாதன்,— உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மன்னார் மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் கற்கை நிலையமானது (Study Center) இற்றைவரை காலமும் தற்காலிக கட்டிடமொன்றில் இயங்கி வருகின்றதென்பதையும்;
- (ii) நிரந்தர கட்டிடமொன்றை நிர்மாணிப்பதற்காக காணி ஒதுக்கப்பட்டுள்ள போதிலும், இற்றைவரை நிர்மாணிப்புப் பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை என்பதையும்;
- (iii) 2017.06.20 ஆம் திகதி நிர்மாணிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக நிதி ஏற்பாடுகளை ஒதுக்குமாறு என்னால் எழுத்து மூலமான கோரிக்கை மேற்கொள்ளப்பட்டதென்பதையும்;
- (iv) வட மாகாணத்தின் வவுனியா, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய நான்கு மாவட்டங்களில் திறந்த பல்கலைக்கழகத்தின் பிரதேச நிலையங்களுக்காக / கற்கை நிலையங்களுக்காக நிரந்தரக் கட்டிடங்கள் உள்ளபோதிலும் மன்னார் மாவட்டத்திற்கு மட்டும் நிரந்தரக் கட்டிடமொன்று இல்லையென்பதையும்

அவர் அறிவாரா?

- (ஆ) எதிர்வரும் காலத்தில் மேற்கொள்ளப்படும் நிதி ஒதுக்கீடுகளின்போது தற்போது மன்னார் மாவட்டத்தில் தற்காலிக கட்டிடமொன்றில் இயங்கி வருகின்ற திறந்த பல்கலைக்கழகத்தின் கற்கை நிலையத்தின் பொருட்டு நிரந்தரக் கட்டிடமொன்றை நிர்மாணிப்பதற்காக தங்கள் அமைச்சின் மூலம் நிதி ஏற்பாடுகளை ஒதுக்குவதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (இ) இன்றேல், ஏன்?

12.

2188/ '17

கௌரவ பிரசன்ன ரணதுங்க,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2017 ஆம் ஆண்டு மினுவங்கொட கல்விக் கோட்டத்திலுள்ள பாடசாலைகளில் புதிய கட்டிடங்களை நிர்மாணிப்பதற்காக நிதி ஏற்பாடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதா;
- (ii) ஆமெனில், புதிய கட்டிடங்களை நிர்மாணிக்கத் திட்டமிடப்பட்டுள்ள பாடசாலைகள் மற்றும் அதற்கான பணத் தொகை வெவ்வேறாக யாது;
- (iii) மினுவங்கொட கல்விக் கோட்டத்திலுள்ள பாடசாலைகளில் பாதி வேலைகள் முடிவடைந்த கட்டிடங்கள் உள்ளனவா;
- (iv) ஆமெனில், அப்பாடசாலைகள் மற்றும் குறித்த கட்டிடங்கள் தொடர்பான விபரங்களை முன்வைப்பாரா;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (ஆ) (i) மினு/மெத் விஜய மாதிரிப் பாடசாலை எனும் பெயரில் ஒரு புதிய பாடசாலையை மினுவங்கொட கல்விக் கோட்டத்தில் புதிதாக நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதா;
- (ii) ஆமெனில், அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள பணத் தொகை எவ்வளவு;
- (iii) 6 தொடக்கம் 13 ஆம் தரம் வரையான வகுப்புக்கள் நடைபெறும் பாடசாலையொன்றை நிர்மாணிக்க இந்நிதி ஏற்பாடு போதுமானதா;
- (iv) இப்பாடசாலையின் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்ய எதிர்பார்க்கப்படும் காலம் எவ்வளவு;
- (v) இதற்கான நிதி ஏற்பாடுகளை ஒதுக்கீடு செய்ய எதிர்பார்க்கப்படும் முறை யாது; என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (இ) இன்றேல், ஏன்?

13.

2194/ '17

கௌரவ விமலவீர திசாநாயக்க,— நிதி மற்றும் வெகுசனஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) 2006 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க புகையிலை மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய அதிகாரசபைச் சட்டத்தின்படி மதுபானம் மற்றும் புகை பிடித்தல் காட்சிகளைக்கொண்ட தொலைக்காட்சி நாடகங்கள், திரைப்படங்கள் அல்லது விளம்பரப் பிரசாரங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன என்பதை அவர் அறிவாரா?
- (ஆ) (i) ஆமெனில், வெகுசன ஊடக அமைச்சினால் நிருவகிக்கப்படும் சுயாதீன தொலைக்காட்சி அலைவரிசையில் 2017.02.11 ஆம் திகதி பி.ப. 7.30 க்கும் 8.00 மணிக்கும் இடையில் ஒளிபரப்பப்பட்ட “சுவேத்த கந்தீர்” தொலைக்காட்சி நாடகத்தின் ஒரு காட்சியில் ஒரு நடிகை புகை பிடிப்பது தெளிவாகக் காட்சிப்படுத்தப்பட்டது என்பதையும்;
- (ii) குறிப்பாக, ஒரு பெண் புகைப்பிடிக்கின்ற காட்சி ஒளிபரப்பப்படுவதன் காரணமாக இது புகைபிடித்தலுக்கு ஊக்குவிப்பாக அமையலாம் என்பதையும்;
- (iii) பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட சட்ட ஏற்பாடுகள் அரசு வெகுசன ஊடக நிறுவனமொன்றினால் மீறப்பட்டுள்ளது என்பதையும்;
- அவர் ஏற்றுக்கொள்வாரா?
- (இ) இந்த ஒளிபரப்பு தொடர்பாக முறைசார்ந்த விசாரணையொன்றை நடாத்தி இனிமேல் இவ்வாறான சம்பவங்களைத் தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஈ) இன்றேல், ஏன்?

14.

2216/ '17

கௌரவ எஸ். சிறீதரன்,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2006 ஆம் ஆண்டு வரை வடக்கு கிழக்கு பிரதேசங்களில் தமிழர் புனர்வாழ்வு அமைப்பு என்ற பெயரில் தொண்டர் அமைப்பொன்று இயங்கி வந்தது என்பதையும்;
- (ii) 2006 ஆம் ஆண்டின் பின்னர் அதன் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளன என்பதையும்;
- (iii) மேற்படி அமைப்பு இலங்கையில் தடை செய்யப்பட்டபோது பல கோடி ரூபா பணம் இலங்கையில் அமைந்துள்ள வங்கிகளினால் முடக்கப்பட்டது என்பதையும்;
- அவர் அறிவாரா?
- (ஆ) (i) தமிழர் புனர்வாழ்வுக் அமைப்பு இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட தொண்டர் அமைப்பொன்றாக இயங்கி வந்த காலப்பகுதி யாதென்பதையும்;
- (ii) மேற்படி அமைப்பு இலங்கையில் கணக்குகளைப் பேணிவந்த வங்கிகள் யாவையென்பதையும்;
- (iii) மேற்படி ஒவ்வொரு வங்கியிலும் வைப்புச் செய்யப்பட்டிருந்த பணத் தொகை வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) (i) மேற்படி தொண்டர் அமைப்பு இலங்கையில் தடை செய்யப்பட்ட திகதி யாதென்பதையும்;
- (ii) தடை செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அவ்வமைப்பு கொண்டிருந்த அசையும், அசையா மற்றும் திரவத் தன்மையுடைய சொத்துக்களின் பெறுமதி எவ்வளவென்பதையும்;
- (iii) அச்சொத்துக்களுக்கு என்ன நடந்தது என்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஈ) இன்றேல், ஏன்?

15.

2233/ '17

கௌரவ டி.வீ. சானக,— துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) அம்பாந்தோட்டை துறைமுகத்தை தனியார் மயப்படுத்துவதற்காக இரண்டு கம்பனிகளிலிருந்து முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்ததா என்பதையும்;
- (ii) ஆமெனில், அக்கம்பனிகளில் ஒரு கம்பனி தேர்ந்தெடுக்கப்பட்ட அடிப்படையான யாதென்பதையும்;
- (iii) அக்கம்பனியை தேர்ந்தெடுக்க தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவும் அமைச்சரவை பெறுகைக் குழுவும் வழங்கியுள்ள விதப்புரைகள் யாவையென்பதையும்;
- (iv) தேர்ந்தெடுக்கப்பட்ட கம்பனியுடன் கைசாத்திடப்படும் இரண்டு உடன்படிக்கைகளும் யாவையென்பதையும்;
- (v) மேற்படி உடன்படிக்கைகள் மூலமாக தாபிக்கப்படும் இரண்டு கம்பனிகளினதும் பங்குகள் எவ்வாறு பகிர்ந்தளிக்கப்படும் என்பதையும்;
- (vi) மேற்படி இரண்டு கம்பனிகளுக்கும் ஒப்படைக்கப்படும் பணிகள் தனித்தனியாக யாவையென்பதையும்;
- (vii) அக்கம்பனிகளுக்கு கிடைக்கும் வருமான வழிகள் யாவையென்பதையும்;
- (viii) தற்போது கடமைபுரிகின்ற ஊழியர்களின் தொழில் பாதுகாப்பு தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கை யாதென்பதையும்;
- (ix) துறைமுகத்தின் பராமரிப்பு பணிகள் ஒப்படைக்கப்படும் கம்பனி யாதென்பதையும்;
- (x) மேற்படி தனியார்மயமாக்கல் மூலமாக அரசாங்கத்திற்கும் இலங்கை துறைமுக அதிகார சபைக்கும் கிடைக்கின்ற வருமான மூலங்கள் யாவையென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

பொது அலுவல்கள் ஆரம்பத்தின் போது பிரேரணை முன்னறிவித்தல்

1.

பாராளுமன்றச் சபை முதல்வர்,— பாராளுமன்ற அலுவல்கள்,— ஒழுங்குப் பத்திரத்தில் காணப்படும் பொது அலுவல்களில் 1 ஆம் இலக்க பிரேரணை மீதான நடவடிக்கைகள் இன்றைய அமர்வில் 7 ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் ஏற்பாடுகளிலிருந்தும் 2017.10.20 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணைகளின் ஏற்பாடுகளிலிருந்தும் விலக்குப்பெறுமாக.

பிரேரணை முன்னறிவித்தல்களும் தினப்பணிகளும்

* 1.

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2018) — (ஒதுக்கப்பட்ட ஆறாவது நாள்) — விவாதம் ஒத்திவைக்கப்பட்ட விடயம் (2017, நவம்பர் 09) [1].

* 2.

நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்,— மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் அறிவித்தல்,— மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் (52 ஆம் அத்தியாயமான) 12, 14 மற்றும் 22 ஆம் பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் 32 ஆம் பிரிவின் கீழ், மதுவரி தொடர்பாக நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2017 யூலை 28 ஆம் திகதிய 2029/51 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2017.10.09 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான அறிவித்தல் அங்கீகரிக்கப்படுமாக.

(மது அறிவித்தல் இலக்கம் 996)

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

* 3.

துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அலுவல்கள் அமைச்சர்,— வணிகக் கப்பற்றொழில் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்,— 1971 ஆம் ஆண்டின் 52 ஆம் இலக்க, வணிகக் கப்பற்றொழில் சட்டத்தின் 126 மற்றும் 321 ஆம் பிரிவுகளின் கீழ், கடலோடிகளுக்கான பயிற்சியளித்தல், சான்றளித்தல், காவல் காத்தலில் ஈடுபடல் நியமங்கள் தொடர்பாக துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2017 மே 08 ஆம் திகதிய 2018/3 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை மூலம் திருத்தப்பட்ட 2016 ஒக்டோபர் 04 ஆம் திகதிய 1987/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2017.10.17 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான ஒழுங்குவிதிகள் அங்கீகரிக்கப்படுமாக.

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

* 4.

அரசியலமைப்புக்கான இருபதாவது திருத்தச் சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

* 5.

வலுக்கட்டாயமாகக் காணாமற்போக்கப்படுதலிலிருந்து எல்லா ஆட்களையும் பாதுகாத்தல் பற்றிய சர்வதேசச் சமவாயச் சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

* 6.

போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர்,— தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் - 2013,— 1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதிச்சட்டத்தின் 14(2)(C) பிரிவின் கீழ் 2016.09.06 ஆந் திகதி சமர்ப்பிக்கப்பட்ட 2013.12.31 ஆம் திகதி முடிவடைந்த வருடத்துக்காக தயாரிக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அவதானிப்புகள் உள்ளடக்கப்பட்ட தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் அங்கீகரிக்கப்படுமாக.

(போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் 2017.01.26 ஆம் திகதி பரிசீலனை செய்யப்பட்டது.)

* 7.

போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர்,— இலங்கைப் போக்குவரத்துச் சபையின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் - 2012,— 1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதிச்சட்டத்தின் 14(2)(C) பிரிவின் கீழ் 2017.03.07 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட 2012.12.31 ஆம் திகதி முடிவடைந்த வருடத்துக்காக தயாரிக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அவதானிப்புகள் உள்ளடக்கப்பட்ட இலங்கைப் போக்குவரத்துச் சபையின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் அங்கீகரிக்கப்படுமாக.

(போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் 2017.03.24 ஆம் திகதி பரிசீலனை செய்யப்பட்டது.)

* 8.

போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர்,— தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் - 2014,— 1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதிச்சட்டத்தின் 14(2)(C) பிரிவின் கீழ் 2017.05.03 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட 2014.12.31 ஆம் திகதி முடிவடைந்த வருடத்துக்காக தயாரிக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அவதானிப்புகள் உள்ளடக்கப்பட்ட தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் அங்கீகரிக்கப்படுமாக.

(போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் 2017.05.26 ஆம் திகதி பரிசீலனை செய்யப்பட்டது.)

* 9.

அரசு தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர்,— இலங்கை அரசு பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை மற்றும் ஒருங்கிணைந்த நிதிக்கூற்றுக்கள் - 2011,— 1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதிச்சட்டத்தின் 14(3) பிரிவின் கீழ் 2016.12.10 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட 2011.12.31 ஆம் திகதி முடிவடைந்த வருடத்துக்காக தயாரிக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அவதானிப்புகள் உள்ளடக்கப்பட்ட இலங்கை அரசு பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்தின் ஒருங்கிணைந்த நிதிநிலைக் கூற்றுக்கள் மற்றும் வருடாந்த அறிக்கை ஆகியன அங்கீகரிக்கப்படுமாக.

(பொருளாதார அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் 2017.05.23 ஆம் திகதி பரிசீலனை செய்யப்பட்டது.)

* 10.

அரசு தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர்,— தேசிய சேமிப்பு வங்கியின் ஆண்டறிக்கை மற்றும் ஒருங்கிணைந்த நிதிக்கூற்றுக்கள் - 2015,— நிதிச் சட்டத்தின் 35(3) ஆம் உட்பிரிவு மற்றும் 1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதிச்சட்டத்தின் 14(3) ஆம் உட்பிரிவின் கீழ், 2017.01.24 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட 2015.12.31 ஆம் திகதி முடிவடைந்த வருடத்துக்காக தயாரிக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அவதானிப்புகள் உள்ளடங்கலான தேசிய சேமிப்பு வங்கியின் வருடாந்த அறிக்கை மற்றும் ஒருங்கிணைந்த நிதிக்கூற்றுக்கள் அங்கீகரிக்கப்படுமாக.

(பொருளாதார அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் 2017.05.03 ஆம் திகதி பரிசீலனை செய்யப்பட்டது.)

* 11.

அரசு தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர்,— இலங்கை வங்கியின் வருடாந்த அறிக்கை மற்றும் ஒருங்கிணைந்த நிதிக்கூற்றுக்கள் - 2015,— நிதிச்சட்டத்தின் 35(3) உட்பிரிவு மற்றும் 1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதிச்சட்டத்தின் 14(3) உட்பிரிவின் கீழ் 2017.01.25 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட 2015.12.31 ஆம் திகதி முடிவடைந்த வருடத்துக்காக தயாரிக்கப்பட்டதும் கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அவதானிப்பு உள்ளடங்கலான இலங்கை வங்கியின் வருடாந்த அறிக்கை மற்றும் ஒருங்கிணைந்த நிதிக்கூற்றுக்கள் அங்கீகரிக்கப்படுமாக.

(பொருளாதார அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் 2017.05.03 ஆம் திகதி பரிசீலனை செய்யப்பட்டது.)

* 12.

அரசு தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர்,— மக்கள் வங்கியின் வருடாந்த அறிக்கை மற்றும் ஒருங்கிணைந்த நிதிக்கூற்றுக்கள் - 2015,— நிதிச் சட்டத்தின் 35(3) உட்பிரிவு மற்றும் 1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதிச்சட்டத்தின் 14(3) உட்பிரிவின் கீழ் 2017.03.08 ஆந் திகதி சமர்ப்பிக்கப்பட்ட 2015.12.31 ஆம் திகதி முடிவடைந்த வருடத்துக்காக தயாரிக்கப்பட்ட கணக்காய்வாளர் நாயகத்தின் அவதானிப்புகள் உள்ளடங்கலான மக்கள் வங்கியின் வருடாந்த அறிக்கை மற்றும் ஒருங்கிணைந்த நிதிக்கூற்றுக்கள் அங்கீகரிக்கப்படுமாக.

(பொருளாதார அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் 2017.05.03 ஆம் திகதி பரிசீலனை செய்யப்பட்டது.)

* 13.

அரசு தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர்,— வரையறுக்கப்பட்ட குருணாகல் பெருந்தோட்டக் கம்பனியின் வருடாந்த அறிக்கை மற்றும் நிதிக்கூற்றுக்கள் - 2014,— 1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதிச்சட்டத்தின் 14(3) உட்பிரிவின் கீழ் 2017.03.21 ஆந் திகதி சமர்ப்பிக்கப்பட்ட 2014.12.31 ஆம் திகதி முடிவடைந்த வருடத்துக்காக தயாரிக்கப்பட்ட சுயாதீன பட்டயக் கணக்காளர்களின் கருத்துக்கள் உள்ளடக்கப்பட்ட வரையறுக்கப்பட்ட குருணாகல் பெருந்தோட்டக் கம்பனியின் வருடாந்த அறிக்கை மற்றும் நிதிக்கூற்றுக்கள் அங்கீகரிக்கப்படுமாக.

(பொருளாதார அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் 2017.05.23 ஆம் திகதி பரிசீலனை செய்யப்பட்டது.)

* 14.

சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர்,— அரசு மருந்துக் கூட்டுத்தாபன வருடாந்த அறிக்கையும் கணக்குகளும் - 2013,— 1957 ஆம் ஆண்டின் 49 ஆம் இலக்க அரசாங்க சட்டபூர்வமான தொழில்நுட்பக் கூட்டுத்தாபனச் சட்டத்தின் 30(2) ஆம் பிரிவு மற்றும் 1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதிச்சட்டத்தின் 14(3) ஆம் பிரிவின் கீழ் 2016.07.08 ஆந் திகதி சமர்ப்பிக்கப்பட்ட 2013.12.31 ஆம் திகதி முடிவடைந்த வருடத்துக்காக தயாரிக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அவதானிப்புகள் உள்ளடங்கலான அரசு மருந்துக் கூட்டுத்தாபன ஆண்டறிக்கையும் கணக்குகளும் அங்கீகரிக்கப்படுமாக.

(சுகாதாரம், மனித சேமநலம் மற்றும் சமூக வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் 2017.07.04 ஆம் திகதி பரிசீலனை செய்யப்பட்டது.)

* 15.

சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர்,— ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் வருடாந்த அறிக்கையும் கணக்குகளும் - 2013,— 1983 ஆம் ஆண்டின் 54 ஆம் இலக்க ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலைச் சட்டத்தின் 30(2) ஆம் பிரிவு மற்றும் 1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதிச்சட்டத்தின் 14(2)(C) ஆம் பிரிவின் கீழ் 2016.07.21 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட 2013.12.31 ஆம் திகதி முடிவடைந்த வருடத்துக்காக தயாரிக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அவதானிப்புகள் உள்ளடங்கலான ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் ஆண்டறிக்கையும் கணக்குகளும் அங்கீகரிக்கப்படுமாக.

(சுகாதாரம், மனித சேமநலம் மற்றும் சமூக வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் 2017.07.04 ஆம் திகதி பரிசீலனை செய்யப்பட்டது.)

* 16.

சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர்,— அரசு மருந்து உற்பத்திக் கூட்டுத்தாபன வருடாந்த அறிக்கையும் கணக்குகளும் - 2013,— 1957 ஆம் ஆண்டின் 49 ஆம் இலக்க அரசாங்க சட்டபூர்வமான தொழில்நுட்பக் கூட்டுத்தாபனச் சட்டத்தின் 30(2) ஆம் பிரிவு மற்றும் 1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதிச்சட்டத்தின் 14(3) ஆம் பிரிவின் கீழ் 2016.08.11 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட 2013.12.31 ஆம் திகதி முடிவடைந்த வருடத்துக்காக தயாரிக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அவதானிப்புக்கு உட்படுத்தப்பட்ட அரசு மருந்து உற்பத்திக் கூட்டுத்தாபன வருடாந்த அறிக்கையும் கணக்குகளும் அங்கீகரிக்கப்படுமாக.

(சுகாதாரம், மனித சேமநலம் மற்றும் சமூக வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் 2017.07.04 ஆம் திகதி பரிசீலனை செய்யப்பட்டது.)

* 17.

அரசு தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர்,— இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை மற்றும் ஒருங்கிணைந்த நிதிக்கூற்றுக்கள் - 2014,— 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க கம்பனிகள் சட்டம் மற்றும் 2000 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க காப்புறுதிக் கைத்தொழில் சட்டத்தின் ஒழுங்குவிதிகளுக்கமைய 2017.03.22 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட, 2014.12.31 ஆம் திகதி முடிவடைந்த வருடத்துக்காக தயாரிக்கப்பட்ட, பட்டயக் கணக்காளர்களான கேபீஎம்ஜீ நிறுவனத்தின் அவதானிப்புகள் உள்ளடங்கலான இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் ஒருங்கிணைந்த நிதிக்கூற்றுக்கள் மற்றும் வருடாந்த அறிக்கை அங்கீகரிக்கப்படுமாக.

(பொருளாதார அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் 2017.05.03 ஆம் திகதி பரிசீலனை செய்யப்பட்டது.)

* 18.

அரசு தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர்,— தேசிய சேமிப்பு வங்கியின் வருடாந்த அறிக்கை மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட நிதிக்கூற்றுக்கள் - 2014,— பணக்கொள்கைச் சட்டத்தின் 35 (3) ஆம் உட்பிரிவு மற்றும் 1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதிச்சட்டத்தின் 14 (3) ஆம் உட்பிரிவின் கீழ், 2016.05.05 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட, 2014.12.31 ஆம் திகதி முடிவடைந்த வருடத்துக்காக தயாரிக்கப்பட்ட, கணக்காய்வாளரின் அவதானிப்புகள் உள்ளடங்கலான தேசிய சேமிப்பு வங்கியின் ஒருங்கிணைந்த நிதிக்கூற்றுக்கள் மற்றும் வருடாந்த அறிக்கை அங்கீகரிக்கப்படுமாக.

(பொருளாதார அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் 2017.05.03 ஆம் திகதி பரிசீலனை செய்யப்பட்டது.)

* 19.

அரசு தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர்,— மக்கள் வங்கியின் வருடாந்த அறிக்கை மற்றும் ஒருங்கிணைந்த நிதிக்கூற்றுக்கள் - 2014,— பணக்கொள்கைச் சட்டத்தின் 35 (3) உட்பிரிவு மற்றும் 1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதிச்சட்டத்தின் 14 (3) உட்பிரிவின் கீழ் 2016.09.22 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட 2014.12.31 ஆம் திகதி முடிவடைந்த வருடத்துக்காக தயாரிக்கப்பட்ட கணக்காய்வாளர் நாயகத்தின் அவதானிப்புகள் உள்ளடங்கலான மக்கள் வங்கியின் ஒருங்கிணைந்த நிதிக்கூற்றுக்கள் மற்றும் வருடாந்த அறிக்கை அங்கீகரிக்கப்படுமாக.

(பொருளாதார அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் 2017.05.03 ஆம் திகதி பரிசீலனை செய்யப்பட்டது.)

* 20.

அரசு தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர்,— இலங்கை வங்கியின் வருடாந்த அறிக்கை மற்றும் ஒருங்கிணைந்த நிதிக்கூற்றுக்கள் - 2014,— பணக்கொள்கைச் சட்டத்தின் 35 (3) உட்பிரிவு மற்றும் 1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதிச்சட்டத்தின் 14 (3) உட்பிரிவின் கீழ் 2017.05.05 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட 2014.12.31 ஆம் திகதி முடிவடைந்த வருடத்துக்காக தயாரிக்கப்பட்ட, கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அவதானிப்பு உள்ளடங்கலான இலங்கை வங்கியின் ஒருங்கிணைந்த நிதிக்கூற்றுக்கள் மற்றும் வருடாந்த அறிக்கை அங்கீகரிக்கப்படுமாக.

(பொருளாதார அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் 2017.05.03 ஆம் திகதி பரிசீலனை செய்யப்பட்டது.)

* 21.

அரசு தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர்,— சிலாபம் பெருந்தோட்டக் கம்பனியின் வருடாந்த அறிக்கை மற்றும் நிதிக்கூற்றுக்கள் - 2014,— 1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதிச்சட்டத்தின் 14 (3) உட்பிரிவின் கீழ் 2016.11.15 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட, 2014.12.31 ஆம் திகதி முடிவடைந்த வருடத்துக்காக தயாரிக்கப்பட்ட கணக்காய்வுத் தலைமை அதிபதியின் அவதானிப்புகள் உள்ளடங்கலான சிலாபம் பெருந்தோட்டக் கம்பனியின் ஒருங்கிணைந்த நிதிக்கூற்றுக்கள் மற்றும் வருடாந்த அறிக்கை அங்கீகரிக்கப்படுமாக.

(பொருளாதார அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் 2017.05.03 ஆம் திகதி பரிசீலனை செய்யப்பட்டது.)

* 22.

அரசு தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர்,— பிரதேச அபிவிருத்தி வங்கியின் வருடாந்த அறிக்கை மற்றும் நிதிக்கூற்றுக்கள் - 2014,— பணக்கொள்கைச் சட்டத்தின் 35 (3) உட்பிரிவின் கீழ் மற்றும் 1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதிச்சட்டத்தின் 14 (3) உட்பிரிவின் கீழ் 2016.10.28 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட 2014.12.31 ஆம் திகதி முடிவடைந்த வருடத்துக்காக தயாரிக்கப்பட்ட, கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அவதானிப்பு உள்ளடங்கலான பிரதேச அபிவிருத்தி வங்கியின் ஒருங்கிணைந்த நிதிக்கூற்றுக்கள் மற்றும் வருடாந்த அறிக்கை அங்கீகரிக்கப்படுமாக.

(பொருளாதார அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் 2017.05.03 ஆம் திகதி பரிசீலனை செய்யப்பட்டது.)

* 23.

அரசு தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர்,— ஸ்ரீ லங்கன் விமானச்சேவைக் கம்பனியின் வருடாந்த அறிக்கை மற்றும் நிதிக்கூற்றுக்கள் - 2014/2015,— 1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதிச்சட்டத்தின் 14(3) ஆம் உட்பிரிவின் கீழ் 2016.08.09 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட, 2015.03.31 ஆம் திகதி முடிவடைந்த வருடத்துக்காக தயாரிக்கப்பட்ட, ஏனல்ட் அன் யங் நிறுவனத்தின் பட்டயக் கணக்காளர்களின் அவதானிப்புகள் உள்ளடங்கலான ஸ்ரீ லங்கன் விமானச்சேவைக் கம்பனியின் வருடாந்த அறிக்கை மற்றும் நிதிக்கூற்றுக்கள் அங்கீகரிக்கப்படுமாக.

(பொருளாதார அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் 2017.08.23 ஆம் திகதி பரிசீலனை செய்யப்பட்டது.)

* 24.

சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர்,— விஜய குமாரதுங்க ரூபகார்த்த வைத்தியசாலையின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் - 2013,— 1999 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க விஜய குமாரதுங்க ரூபகார்த்த வைத்தியசாலைச் சபைச் சட்டத்தின் 30(2) ஆம் பிரிவு மற்றும் 1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் 14(2) பிரிவின் கீழ் 2016.08.12 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட, 2013.12.31 ஆம் திகதி முடிவடைந்த வருடத்துக்காக தயாரிக்கப்பட்ட, கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அவதானிப்புகள் உள்ளடங்கலான விஜய குமாரதுங்க ரூபகார்த்த வைத்தியசாலையின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் அங்கீகரிக்கப்படுமாக.

(சுகாதாரம், மனித சேமநலம், சமூக வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் 2017.07.04 ஆம் திகதி பரிசீலனை செய்யப்பட்டது.)

* 25.

சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சர்,— தேசிய அபாயகர ஓடைதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் வருடாந்த அறிக்கை மற்றும் ஒருங்கிணைந்த நிதிக்கூற்றுக்கள் - 2013,— 1984 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க, தேசிய அபாயகர ஓடைதங்கள் கட்டுப்பாட்டுச் சபைச் சட்டம் மற்றும் 1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் 13(1) பிரிவின் கீழ் 2016.08.24 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட, 2013.12.31 ஆம் திகதி முடிவடைந்த வருடத்துக்காக தயாரிக்கப்பட்ட, கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அவதானிப்புகள் உள்ளடங்கலான வருடாந்த அறிக்கையும் நிதிக்கூற்றுக்களும் அங்கீகரிக்கப்படுமாக.

(தேசிய பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் 2016.10.05 ஆம் திகதி பரிசீலனை செய்யப்பட்டது.)

* 26.

வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர்,— தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் - 2012,— 1979 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபைச் சட்டத்திற்களுக்கமைய 2016.10.25 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட, 2012.12.31 ஆம் திகதி முடிவடைந்த வருடத்துக்காக தயாரிக்கப்பட்ட, கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அவதானிப்புகள் உள்ளடங்கலான வருடாந்த ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள் அங்கீகரிக்கப்படுமாக.

(சுகாதாரம், மனித சேமநலம், சமூக வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் 2017.08.09 ஆம் திகதி பரிசீலனை செய்யப்பட்டது.)

* 27.

வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர்,— நிர்மாணப் பயிற்சி அபிவிருத்தி நிறுவகத்தின் ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள் - 2013,— 1957 ஆம் ஆண்டின் 49 ஆம் இலக்க அரசு கைத்தொழில் கூட்டுத்தாபனச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் 1 ஆம் உட்பிரிவின் கீழ் மற்றும் 1992 ஜூன் மாதம் 10 ஆம் திகதி 718/15 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகைக்கமைய 2016.10.25 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட, 2013.12.31 ஆம் திகதி முடிவடைந்த வருடத்துக்காக தயாரிக்கப்பட்ட, கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அவதானிப்புகள் உள்ளடங்கலான ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள் அங்கீகரிக்கப்படுமாக.

(சுகாதாரம், மனித சேமநலம், சமூக வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் 2017.08.09 ஆம் திகதி பரிசீலனை செய்யப்பட்டது.)

* 28.

காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர்,— காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள் - 2013,— 1972 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க காணி சீர்திருத்த ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் 2016.11.18 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட, 2013.12.31 ஆம் திகதி முடிவடைந்த வருடத்துக்காக தயாரிக்கப்பட்ட, கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அவதானிப்புகள் உள்ளடங்கலான வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் அங்கீகரிக்கப்படுமாக.

(கமத்தொழில் மற்றும் காணி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் 2017.03.09 ஆம் திகதி பரிசீலனை செய்யப்பட்டது.)

* 29.

காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர்,— காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள் - 2014,— 1972 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க காணி சீர்திருத்த ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் 2016.11.18 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட, 2014.12.31 ஆம் திகதி முடிவடைந்த வருடத்துக்காக தயாரிக்கப்பட்ட, கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அவதானிப்புகள் உள்ளடங்கலான வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் அங்கீகரிக்கப்படுமாக.

(கமத்தொழில் மற்றும் காணி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் 2017.03.09 ஆம் திகதி பரிசீலனை செய்யப்பட்டது.)

* 30.

போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர்,— இலங்கை சிவில் விமானச்சேவைகள் அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் - 2014,— 1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதிச்சட்டத்தின் 14(2)(C) பிரிவின் கீழ் 2016.12.05 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட, 2014.12.31 ஆம் திகதி முடிவடைந்த வருடத்துக்காக தயாரிக்கப்பட்ட, கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அவதானிப்புகள் உள்ளடங்கலான இலங்கை சிவில் விமானச்சேவைகள் அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் அங்கீகரிக்கப்படுமாக.

(போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் 2017.08.10 ஆம் திகதி பரிசீலனை செய்யப்பட்டது.)

* 31.

வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர்,— அரசு அபிவிருத்தி மற்றும் நிர்மாணக் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள் - 2012,— 1957 ஆம் ஆண்டின் 49 ஆம் இலக்க அரசு கைத்தொழில் கூட்டுத்தாபனச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் 1 ஆம் உட்பிரிவின் கீழ் 2017.01.24 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட, 2012.12.31 ஆம் திகதியுடன் முடிவடைந்த வருடத்துக்காக தயாரிக்கப்பட்ட, கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அவதானிப்புகள் உள்ளடங்கலான வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் அங்கீகரிக்கப்படுமாக.

(சுகாதாரம், மனித சேமநலம், சமூக வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் 2017.08.09 ஆம் திகதி பரிசீலனை செய்யப்பட்டது.)

* 32.

போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர்,— தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் - 2013,— 1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதிச்சட்டத்தின் 14(2)(C) பிரிவின் கீழ் 2017.01.24 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட, 2013.12.31 ஆம் திகதியுடன் முடிவடைந்த வருடத்துக்காக தயாரிக்கப்பட்ட, கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அவதானிப்புகள் உள்ளடங்கலான தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் அங்கீகரிக்கப்படுமாக.

(போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் 2017.08.10 ஆம் திகதி பரிசீலனை செய்யப்பட்டது.)

* 33.

அரசு தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர்,— ஸ்ரீ லங்கன் விமானச்சேவைக் கம்பனியின் வருடாந்த அறிக்கை மற்றும் ஒருங்கிணைந்த நிதிக்கூற்றுக்கள் - 2015/2016,— 1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதிச்சட்டத்தின் 14(3) ஆம் உட்பிரிவின் கீழ் 2017.07.25 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட, 2016.03.31 ஆம் திகதியுடன் முடிவடைந்த வருடத்துக்காக தயாரிக்கப்பட்ட, கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அவதானிப்புகள் உள்ளடங்கலான ஸ்ரீ லங்கன் விமானச்சேவைக் கம்பனியின் ஒருங்கிணைந்த நிதிக்கூற்றுக்கள் மற்றும் வருடாந்த அறிக்கை அங்கீகரிக்கப்படுமாக.

(பொருளாதார அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் 2017.08.23 ஆம் திகதி பரிசீலனை செய்யப்பட்டது.)

* 34.

அரசு தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர்,— ஸ்ரீ லங்கன் விமானச்சேவைக் கம்பனியின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் - 2013/2014,— 1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதிச்சட்டத்தின் 14(3) ஆம் உட்பிரிவின் கீழ் 2015.03.04 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட, 2014.03.31 ஆம் திகதி முடிவடைந்த வருடத்துக்காக தயாரிக்கப்பட்ட, ஏர்னஸ்ட் அன்ட் யன்ங் நிறுவனத்தின் பட்டயக் கணக்காளரின் அவதானிப்புகள் உள்ளடங்கலான ஸ்ரீ லங்கன் விமானச்சேவைக் கம்பனியின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் அங்கீகரிக்கப்படுமாக.

(பொருளாதார அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் 2017.08.23 ஆம் திகதி பரிசீலனை செய்யப்பட்டது.)

* 35.

பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சரும்,— இலங்கை தேசிய மனித வள அபிவிருத்தி ஆணைக்குழுவின் ஆண்டறிக்கையும் கணக்குகளும் - 2014,— 1997 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க இலங்கை தேசிய மனித வள அபிவிருத்தி ஆணைக்குழுச் சட்டத்தின் 24 ஆம் பிரிவின் கீழ் 2016.10.27 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட, 2014.12.31 ஆம் திகதியுடன் முடிவடைந்த வருடத்துக்காக தயாரிக்கப்பட்ட, கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அவதானிப்புகள் உள்ளடங்கலான இலங்கை தேசிய மனித வள அபிவிருத்தி ஆணைக்குழுவின் ஆண்டறிக்கையும் கணக்குகளும் அங்கீகரிக்கப்படுமாக.

(பொருளாதார அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் 2017.02.09 ஆம் திகதி பரிசீலனை செய்யப்பட்டது.)

* 36.

அபிவிருத்திப் பணிப்பொறுப்புகள் அமைச்சரும் வெளிவிவகார அமைச்சரும்,— ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்தின் ஆண்டறிக்கையும் கணக்குகளும் - 2014,— 1980 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபைச் சட்டத்தின் 11 ஆம் பிரிவின் கீழ் 2016.11.12 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட, 2014.12.31 ஆம் திகதி முடிவடைந்த வருடத்துக்காக தயாரிக்கப்பட்ட, கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அவதானிப்புகள் உள்ளடங்கலான ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையின் ஆண்டறிக்கையும் கணக்குகளும் அங்கீகரிக்கப்படுமாக.

(பொருளாதார அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் 2017.02.09 ஆம் திகதி பரிசீலனை செய்யப்பட்டது.)

*42.

பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சரும்,— அரசு மரக் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கையும் கணக்குகளும் - 2013,— 1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் 14 ஆம் பிரிவின் கீழ் 2016.09.06 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட, 2013.12.31 ஆம் திகதியுடன் முடிவடைந்த வருடத்துக்காக தயாரிக்கப்பட்ட, கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அவதானிப்புகள் உள்ளடங்கலான அரசு மரக் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கையும் கணக்குகளும் அங்கீகரிக்கப்படுமாக.

(வலுவாதார அபிவிருத்தி, சுற்றாடல் மற்றும் இயற்கை வளங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் 2017.03.09 ஆம் திகதி பரிசீலனை செய்யப்பட்டது.)

*43.

கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சர்,— ஸ்ரீலங்கா ஸ்டேட் டிரேடிங் (ஜெனரல்) கோப்பரேஷன் லிமிடெட்டின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் - 2012/2013,— 1970 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க ஸ்ரீ லங்கா ஸ்டேட் டிரேடிங் (ஜெனரல்) கோப்பரேஷன் லிமிடெட் சட்டத்தின் கீழ் 2016.07.07 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட, 2013.03.31 ஆம் திகதியுடன் முடிவடைந்த வருடத்துக்காக தயாரிக்கப்பட்ட, சுயாதீன கணக்காய்வாளர்களின் அவதானிப்புகள் உள்ளடங்கலான ஸ்ரீலங்கா ஸ்டேட் டிரேடிங் (ஜெனரல்) கோப்பரேஷன் லிமிடெட்டின் ஆண்டறிக்கையும் கணக்குகளும் அங்கீகரிக்கப்படுமாக.

(உற்பத்திகளும் சேவைகளும் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் 2016.10.04 ஆம் திகதி பரிசீலனை செய்யப்பட்டது.)

*44.

கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சர்,— ஸ்ரீலங்கா ஸ்டேட் டிரேடிங் (ஜெனரல்) கோப்பரேஷன் லிமிடெட்டின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள்- 2013/2014,— 1970 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க ஸ்ரீ லங்கா ஸ்டேட் டிரேடிங் (ஜெனரல்) கோப்பரேஷன் லிமிடெட் சட்டத்தின் கீழ் 2017.02.09 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட, 2014.03.31 ஆம் திகதியுடன் முடிவடைந்த வருடத்துக்காக தயாரிக்கப்பட்ட, சுயாதீன கணக்காய்வாளர்களின் அவதானிப்புகள் உள்ளடங்கலான ஸ்ரீலங்கா ஸ்டேட் டிரேடிங் (ஜெனரல்) கோப்பரேஷன் லிமிடெட்டின் ஆண்டறிக்கையும் கணக்குகளும் அங்கீகரிக்கப்படுமாக.

(உற்பத்திகளும் சேவைகளும் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் 2017.04.07 ஆம் திகதி பரிசீலனை செய்யப்பட்டது.)

*45.

மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர்,— தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் ஆண்டறிக்கையும் கணக்குகளும்-2013,— 1996 ஆம் ஆண்டின் 50 ஆம் இலக்க தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைச் சட்டத்தின் 32 ஆம் பிரிவு மற்றும் 1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் 14(2)(உ) பிரிவின் கீழ் 2016.06.07 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட, 2013.12.31 ஆம் திகதியுடன் முடிவடைந்த வருடத்துக்காக தயாரிக்கப்பட்ட, கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அவதானிப்புகள் உள்ளடங்கலான, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் ஆண்டறிக்கையும் கணக்குகளும் அங்கீகரிக்கப்படுமாக.

(பெண்கள் பால்நிலை பற்றிய மேற்பார்வைக் குழுவினால் 2017.02.21 ஆம் திகதி பரிசீலனை செய்யப்பட்டது.)

*46.

அரசு தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர்,— லங்கா புத்ர அபிவிருத்தி வங்கியின் வருடாந்த அறிக்கை மற்றும் நிதிக்கூற்றுக்கள்-2013,— 1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதிச்சட்டத்தின் 14(3) ஆம் பிரிவின் கீழ் 2017.05.23 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட, 2013.12.31 ஆம் திகதியுடன் முடிவடைந்த வருடத்துக்காக தயாரிக்கப்பட்ட, சுயாதீன கணக்காய்வாளர்களான எஸ்.ஜே.எம்.எஸ். பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் அவதானிப்புகள் உள்ளடங்கலான லங்கா புத்ர அபிவிருத்தி வங்கியின் வருடாந்த அறிக்கை மற்றும் நிதிக்கூற்றுக்கள் அங்கீகரிக்கப்படுமாக.

(பொருளாதார அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் 2017.09.06 ஆம் திகதி பரிசீலனை செய்யப்பட்டது.)

*47.

அரசு தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர்,— லங்கா புத்ர அபிவிருத்தி வங்கியின் வருடாந்த அறிக்கை மற்றும் நிதிக்கூற்றுக்கள்-2014,— 1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதிச்சட்டத்தின் 14(3) ஆம் பிரிவின் கீழ் 2017.08.09 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட, 2014.12.31 ஆம் திகதியுடன் முடிவடைந்த வருடத்துக்காக தயாரிக்கப்பட்ட, சுயாதீன கணக்காய்வாளர்களான எஸ்.ஜே.எம்.எஸ். பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் அவதானிப்புகள் உள்ளடங்கலான லங்கா புத்ர அபிவிருத்தி வங்கியின் வருடாந்த அறிக்கை மற்றும் நிதிக்கூற்றுக்கள் அங்கீகரிக்கப்படுமாக.

(பொருளாதார அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் 2017.09.06 ஆம் திகதி பரிசீலனை செய்யப்பட்டது.)

*48.

அரசு தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர்,— எட்டிஎப்சி வங்கியின் வருடாந்த அறிக்கை மற்றும் நிதிக்கூற்றுக்கள்-2014,— 1949 ஆம் ஆண்டின் 58 ஆம் இலக்க நிதிக்கொள்கை 35(3) பிரிவின் கீழ் மற்றும் 1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதிச்சட்டத்தின் 14(3) ஆம் பிரிவின் கீழ் 2017.07.04 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட, 2014.12.31 ஆம் திகதியுடன் முடிவடைந்த வருடத்துக்காக தயாரிக்கப்பட்ட, கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அவதானிப்புகள் உள்ளடங்கலான எட்டிஎப்சி வங்கியின் வருடாந்த அறிக்கை மற்றும் நிதிக்கூற்றுக்கள் அங்கீகரிக்கப்படுமாக.

(பொருளாதார அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் 2017.09.06 ஆம் திகதி பரிசீலனை செய்யப்பட்டது.)

*49.

பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர்,— இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கையும் கணக்குகளும்-2013,— 1961 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனச் சட்டத்தின் 32(3) ஆம் பிரிவின் கீழ் 2016.04.05 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட, 2013.12.31 ஆம் திகதியுடன் முடிவடைந்த வருடத்துக்காக தயாரிக்கப்பட்ட, கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அவதானிப்புகள் உள்ளடங்கலான இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கையும் கணக்குகளும் அங்கீகரிக்கப்படுமாக.

(வலுச்சக்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் 2016.10.07 ஆம் திகதி பரிசீலனை செய்யப்பட்டது.)

*50.

துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அலுவல்கள் அமைச்சர்,— வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பல் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கையும் கணக்குகளும்-2012/2013,— 1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் 14(3) ஆம் பிரிவின் கீழ் 2016.01.28 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட, 2013.03.31 ஆம் திகதி முடிவடைந்த வருடத்துக்காக தயாரிக்கப்பட்ட, கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அவதானிப்புகள் உள்ளடங்கலான வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பல் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கையும் கணக்குகளும் அங்கீகரிக்கப்படுமாக.

(போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் 2017.08.10 ஆம் திகதி பரிசீலனை செய்யப்பட்டது.)

*51.

துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அலுவல்கள் அமைச்சர்,— வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பல் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கையும் கணக்குகளும்-2013/2014,— 1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதிச்சட்டத்தின் 14(3) ஆம் பிரிவின் கீழ் 2016.09.06 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட, 2014.03.31 ஆம் திகதி முடிவடைந்த வருடத்துக்காக தயாரிக்கப்பட்ட, கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அவதானிப்புகள் உள்ளடங்கலான வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பல் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கையும் கணக்குகளும் அங்கீகரிக்கப்படுமாக.

(போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் 2017.08.10 ஆம் திகதி பரிசீலனை செய்யப்பட்டது.)

*52.

சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர்,— இலங்கை ஆயுர்வேத மருந்துப்பொருள் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கையும் கணக்குகளும்-2013,— 1957 ஆம் ஆண்டின் 49 ஆம் இலக்க அரசு கைத்தொழில் கூட்டுத்தாபனச் சட்டத்தின் 30 ஆம் பிரிவின் கீழ் 2017.01.09 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட 2013.12.31 ஆம் திகதி முடிவடைந்த வருடத்துக்காக தயாரிக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அவதானிப்புகள் உள்ளடங்கலான இலங்கை ஆயுர்வேத மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கையும் கணக்குகளும் அங்கீகரிக்கப்படுமாக.

(சுகாதாரம், மனித சேமநலம் மற்றும் சமூக வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் 2017.07.04 ஆம் திகதி பரிசீலனை செய்யப்பட்டது.)

*53.

சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர்,— ஹோமியோபதி மருத்துவ சபையின் ஆண்டறிக்கையும் கணக்குகளும்-2011,— 1970 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க ஹோமியோபதிச் சட்டத்தின் 40 ஆம் பிரிவின் கீழ் 2017.01.25 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட 2011.12.31 ஆம் திகதி முடிவடைந்த வருடத்துக்காக தயாரிக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அவதானிப்புகள் உள்ளடங்கலான ஹோமியோபதி மருத்துவ சபையின் ஆண்டறிக்கையும் கணக்குகளும் அங்கீகரிக்கப்படுமாக.

(சுகாதாரம், மனித சேமநலம் மற்றும் சமூக வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் 2017.07.04 ஆம் திகதி பரிசீலனை செய்யப்பட்டது.)

*54.

துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அலுவல்கள் அமைச்சர்,— இலங்கை துறைமுக அதிகாரசபையின் ஆண்டறிக்கையும் கணக்குகளும்-2012,— 1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதிச்சட்டத்தின் 14(3) ஆம் பிரிவின் கீழ் 2015.10.08 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட, 2012.12.31 ஆம் திகதி முடிவடைந்த வருடத்துக்காக தயாரிக்கப்பட்ட, கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அவதானிப்புகள் உள்ளடங்கலான இலங்கை துறைமுக அதிகாரசபையின் ஆண்டறிக்கையும் கணக்குகளும் அங்கீகரிக்கப்படுமாக.

(போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் 2017.01.26 ஆம் திகதி பரிசீலனை செய்யப்பட்டது.)

*55.

துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அலுவல்கள் அமைச்சர்,— இலங்கை துறைமுக அதிகாரசபையின் ஆண்டறிக்கையும் கணக்குகளும்-2013,— 1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதிச்சட்டத்தின் 14(3) ஆம் பிரிவின் கீழ் 2016.06.21 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட, 2013.12.31 ஆம் திகதியுடன் முடிவடைந்த வருடத்துக்காக தயாரிக்கப்பட்ட, கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அவதானிப்புகள் உள்ளடங்கலான இலங்கை துறைமுக அதிகார சபையின் ஆண்டறிக்கையும் கணக்குகளும் அங்கீகரிக்கப்படுமாக.

(போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் 2017.01.24 ஆம் திகதி பரிசீலனை செய்யப்பட்டது.)

*56.

துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அலுவல்கள் அமைச்சர்,— இலங்கை துறைமுக அதிகாரசபையின் ஆண்டறிக்கையும் கணக்குகளும்-2014,— 1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதிச்சட்டத்தின் 14(3) ஆம் பிரிவின் கீழ் 2016.11.12 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட, 2014.12.31 ஆம் திகதியுடன் முடிவடைந்த வருடத்துக்காக தயாரிக்கப்பட்ட, கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அவதானிப்புகள் உள்ளடங்கலான இலங்கை துறைமுக அதிகார சபையின் ஆண்டறிக்கையும் கணக்குகளும் அங்கீகரிக்கப்படுமாக.

(போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் 2017.01.26 ஆம் திகதி பரிசீலனை செய்யப்பட்டது.)

* 57.

விளையாட்டுத்துறை அமைச்சர்,— சுகததாச தேசிய விளையாட்டுப் பல்தொகுதி அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்கறிக்கை-2012,— 1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதிச்சட்டத்தின் 14(2)சீ உட்பிரிவின் கீழ் 2016.06.24 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட, 2012.12.31 ஆம் திகதியுடன் முடிவடைந்த வருடத்துக்காக தயாரிக்கப்பட்ட, கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அவதானிப்புகள் உள்ளடங்கலான சுகததாச தேசிய விளையாட்டுப் பல்தொகுதி அதிகாரசபையின் ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள் அங்கீகரிக்கப்படுமாக.

(இளைஞர், விளையாட்டுத்துறை, கலை மற்றும் மரபுரிமைகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் 2017.02.21 ஆம் திகதி பரிசீலனை செய்யப்பட்டது.)

* 58.

பெளத்த அறநிலையங்கள் (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.
(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

* 59.

தேரவாத பிக்குமார்கள் கதிகாவத் (பதிவு செய்தல்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.
(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

* 60.

அரசியலமைப்பின் கீழ் பிரேரணை,— விவாதம் ஒத்திவைக்கப்பட்ட விடயம் (2016 யூன் 22),— “இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 104ஆ (5) (அ) ஆம் உறுப்புரையின் ஏற்பாடுகளின் பிரகாரம், தேர்தல் ஆணைக்குழுவினால் 2016 பெப்புருவரி 25 ஆம் திகதிய 1955/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டதும், 2016.05.06 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான, மக்கள் தீர்ப்பொன்றுக்கான அல்லது தேர்தலொன்றுக்கான காலக்கெடுவின் போது இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் பின்பற்றியொழுக வேண்டிய ஒழுக்கநெறிகள் அல்லது வழிகாட்டு நெறிகள் அங்கீகரிக்கப்படுமாக” எனப் பிரேரணை கொண்டுவரப்பட்டு எடுத்தியம்பப்பெற்றது.

61.

இலங்கை ஆளணி முகாமை நிறுவகம் (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

62.

சிறுவர் புனர்வாழ்வு மையம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

63.

இலங்கை ஐக்கிய கிறிஸ்தவ நட்புரிமை (கூட்டிணைத்தல்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

64.

ஸ்ரீ லங்கா மகளிர் சம்மேளனம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

65.

மொணறாகல மாவட்ட கான்த்தா மஹா சங்கமய (கூட்டிணைத்தல்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

66.

லசாலியன் சமூக கல்விச் சேவைகள் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

67.

சர்வதேச பெண்கள் மற்றும் பிள்ளைகளின் உரிமைகள் பேரவை (கூட்டிணைத்தல்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

68.

ஆலோகா சமூக சேவை மன்றம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

69.

த இன்ஸ்டிடியூட் ஒவ் சேர்டிபைட் பப்ளிக் அக்கவுண்டன்ஸ் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

* அரசாங்க அலுவல்களைக் குறிக்கின்றன.

[1] “சட்டமூலம் இப்பொழுது இரண்டாம் முறையாக மதிப்பிடப்பெறுமாக” எனப் பிரேரணை கொண்டுவரப்பட்டு எடுத்தியம்பப்பெற்றது.
